



திகதி: 2021-08-28

இலக்கம்: 16

ஊடக அறிவித்தல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
வீசா கட்டணத் திருத்தம்

இலக்கம் 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் 2021 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பன திருத்தப்பட்டுள்ளதை அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.

மிகை தங்கியிருப்புக்கான தண்டப்பணம்

- இலங்கையினுள் வீசா இன்றி அல்லது வீசா காலப்பகுதிக்கு மேல் தங்கியிருப்பதற்காக வீசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

13 ஆம் ஒழுங்கு விதிக்கு அமைய புதி வீசா கட்டணங்கள்

	வீசா வகை	கட்டணம் ஐக்கிய அமெரிக்க டொலர்களில்; (US \$) (வருடமொன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு)
1.வதிவிட வீசா	பின்வருவோருக்காக (i) முதலீட்டாளர்கள் (ii) ஊழியர்கள் (iii) மாணவர்கள் (iv) மருத்துவ சிகிச்சையை நாடும் ஆட்கள் (v) அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்கள் (vi) சமய அலுவல்களில் ஈடுபடுவோர் (vii) மேற்குறிப்பிட்ட எவரேனும் ஆளின் வாழ்க்கைத்துணை (viii) மேற்குறிப்பிட்ட எவரேனும் ஆளின் தங்கிவாழும் பிள்ளையொன்று	200
2.வதிவிட வீசா	பின்வருவோருக்காக (i) பிரசாவுரிமைச் சட்டத்தின் 19, 20 அல்லது 21 ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கைப் பிரசாவுரிமை இல்லாதொழிந்துள்ள எவரேனும் ஆள் (ii) மேற்குறிப்பிட்ட ஆளொருவரின் வாழ்க்கைத்துணை (iii) மேற்குறிப்பிட்ட ஆளொருவரின் தங்கிவாழும் பிள்ளையொன்று	100

3.வதிவிட வீசா	பின்வருவோருக்காக (i) 1967 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இந்திய-இலங்கை உடன்படிக்கை (அமுலாக்கல்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின்கீழ் இந்தியப் பிரசை ஒருவராகப் பதிவுசெய்யப்பட்டுள்ள எவரேனும் ஆள் (ii) மேற்குறிப்பிட்ட ஆளொருவரின் வாழ்க்கைத்துணை (iii) மேற்குறிப்பிட்ட ஆளொருவரின் தங்கிவாழும் பிள்ளையொன்று	100	
4.வதிவிட வீசா	மதகுருமார்களுக்கு	இலவசம்	
5.வதிவிட வீசா	பின்வருவோருக்காக (i) இலங்கைப் பிரஜை ஒருவரை திருமணம் முடிவுள்ள வெளிநாட்டு வாழ்க்கைத்துணை (ii) இலங்கையரல்லாத வாழ்க்கைத்துணையின் தங்கிவாழும் பிள்ளைகளுள் ஒருவர்.	இலவசம்	
6.வதிவிட வீசா	மரணித்த இலங்கையர் ஒருவரின் மறுமணம் செய்யாத இலங்கையரல்லாத வாழ்க்கைத்துணைக்கு (ஊழியத்துக்கான அங்கீகாரத்துடன்)	100	
7.வதிவிட வீசா	பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் தொடர்ச்சியாக இலங்கையில் வாழும் இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கையரல்லாத வாழ்க்கைத்துணைக்கு (ஊழியத்துக்கான அங்கீகாரத்துடன்),	100	
8.வதிவிட வீசா	பதினெட்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை உடைய இலங்கைப் பிரஜையொருவரின் இலங்கையரல்லாத வாழ்க்கைத்துணைக்கு (ஊழியத்துக்கான அங்கீகாரத்துடன்),	100	
வருகைதரல் வீசா	சுற்றுலா நோக்கங்களுக்கு (Visit - Tourist)	இணையவழி மூலம்	வருகைத்தந்த பின்னர்
முதல் 30 நாட்கள் வரை	தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) நாடுகள் (இலத்திரனியல் பயண அங்கீகாரம் - ETA) (முதல் 30 நாட்களுக்கு)	20	25
முதல் 30 நாட்கள் வரை	தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு (இலத்திரனியல் பயண அங்கீகாரம் - ETA) (முதல் 30 நாட்களுக்கு)	35	40
	பின்வரும் பெயர் குறிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நெதர் லாந்து, போலந்து, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, ஸ்பைன், கிரேக்கம், சுவீடன், ஹங்கேரி, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, ஜப்பான், சுவீட்சர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், சுலோவேனியா, எஸ்டோனியா, மொரிஷியஸ், ஐஸ்லாந்து மற்றும் கியூபா (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை)	இணையவழி மூலம்	குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினால்
	ஐக்கிய அமெரிக்கா - (90 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)	100	100
		-	இலவசம்

	சிங்கப்பூர், மாலதீவு, சீசெல்சு மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை)	-	இலவசம்
	மேலே பெயர் குறிப்பிடப்பட்ட நாடொன்று, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர், மாலதீவு, சீசெல்சு மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏதேனும் நாடொன்றுக்கு (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை)	-	60
	ஐக்கிய அமெரிக்க தவிர்ந்த வேறு ஏதேனும் நாட்டுக்கு (90 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)	-	150
	ஏதேனும் நாட்டுக்கு (180 நாட்களின் பின்னர் 270 நாட்கள் வரை)	-	200
	வியாபார நோக்கங்கள் (Visit - Business)	இணையவழி மூலம்	வருகைத்தந்த பின்னர்
ETA	தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) நாடுகள் (இலத்திரனியல் பயண அங்கீகாரம் - ETA) (முதல் 30 நாட்களுக்கு)	30	40
	தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு (இலத்திரனியல் பயண அங்கீகாரம் - ETA) (முதல் 30 நாட்களுக்கு)	40	50
	ஐக்கிய அமெரிக்கா - (30 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)	100	
	ஐக்கிய அமெரிக்க தவிர்ந்த வேறு ஏதேனும் நாட்டுக்கு (30 நாட்களின் பின்னர் 90 நாட்கள் வரை)	100	
	ஐக்கிய அமெரிக்க தவிர்ந்த வேறு ஏதேனும் நாட்டுக்கு (90 நாட்களின் பின்னர் 180 நாட்கள் வரை)	200	
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினால் அல்லது https://eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசித்து 30 நாட்களுக்குப் பின்னர் வருகைத்தரல் விசாக்களை நீடித்துக்கொள்ள முடியும்.			
இணையவழி விசாக்கள்	சகல நாடுகளுக்கும்		இலவசம்

முழுமையான தகவல்களைப் பரிசீலனை செய்வதற்கு பின்வரும் இணைப்பினூடாக 2241/37 எனும் அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையை தரவிறக்கம் செய்யவும்.

http://documents.gov.lk/files/eqz/2021/8/2241-37_S.pdf

கட்டுப்பாட்டாளர் நாயகம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்